

- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணிநேரத்தில், 262 புதிய கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றுக்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளன. குறைந்தது 45 நோய்த்தொற்றாளர்கள் சமூகத்தில் தொற்றுவிளைவிக்கக்கூடியவர்களாக இருந்துள்ளனர்.
- ▶ கவலைக்கிடமான வகையில், கடந்த ஓர் இரவில் ஐந்து பேர் இறந்துவிட்டார்கள். 3 பேர் 60 வயதுப்பிரிவினைச் சேர்ந்தவர்கள், 1 நபர் 70 வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்; மற்றும் 1 நபர் 80 வயதுப் பிரிவைச் சேர்ந்தவராவார்.
- ▶ அஸ்ரா செனீக்கா தடுப்பூசியின் தங்களது இரண்டாவது மருந்தளவை (டோஸ்) பெற்றுக்கொள்வதைத் தாமதிக்கவேண்டாமென ஒவ்வொருவரும் நினைவூட்டப்படுகிறார்கள். நீங்கள் 4-க்கு மேற்பட்ட வாரங்களுக்கு முன்னர் உங்களது முதலாவது மருந்தளவை (டோஸ்) பெற்றிருந்தால், இப்போது உங்களது இரண்டாவது மருந்தளவைப் பெற, தயவுசெய்து பதிவுசெய்து கொள்ளுங்கள்.
- ▶ மத்திய கூட்டிணை அரசாங்கத்திடமிருந்து (Federal Government) மேலதிகமாக 180,000 ஃபைசர் (Pfizer) தடுப்பூசி மருந்தளவுகளை (டோஸ்களை) நியூ சவுத் வேல்ஸ் பெற்றுக்கொள்ளும். இவை, அடுத்த இரண்டு வாரங்களில் வந்தடையும். பிராந்தியங்கள் மற்றும் குறிப்பாகக் கவலைக்கிடமான எட்டு உள்ளூர் அரசாங்கப் பிரதேசங்களுக்கு இவை நேரடியாக அனுப்பிவைக்கப்படும்.
- ▶ நியூகாஸில்/ஹன்டர் வலி (Newcastle/Hunter Valley) பிரதேசங்களில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இன்று மாலை 5 மணியிலிருந்து இந்தப் பிரதேசங்கள், ஒரு வாரத்திற்கு முடக்க நிலைக்கு (lockdown) உள்ளாகும்.
- ▶ ஆர்மிடேல் (Armidale) மற்றும் டபோ (Dubbo) பகுதிகளில் உள்ள கழிவு நீரில், கவலைக்கிடமான அளவுகளில் நோய்க்கிருமிகள் கண்டறியப்பட்டுள்ளன. மக்கள் தாமாக முன்வந்து கோவிட்-19க்கான பரிசோதனையைச் செய்துகொள்ளுமாறு ([get tested](#)) வலியுறுத்தப்படுகின்றனர்.
- ▶ தொற்றுத் தடம் அறிபவர் ஒருவர் (contact tracer) உங்களைத் தொடர்புகொண்டால், நோய்ப்பரவலின் தொடர்ச்சியைக் கண்டறிய, அத்துடன் மேலதிகமான தொற்றுக்களைத் தடுக்க, நீங்கள் திறந்த மனதுடன் நேர்மையாக அவருக்கு உதவவேண்டும்.
- ▶ நாம் அனைவரும் கடினமாக உழைத்தால், ஆகஸ்ட் மாத இறுதியில், 6 மில்லியன் தடுப்பூசிகளை விநியோகிக்கும் இலக்கை எம்மால் அடையமுடியும். 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது பற்றிக் கட்டாயமாக சிந்திக்க வேண்டும், அத்துடன் அவர்களது தடுப்பு மருந்து வழங்குநருடன் பேசவேண்டும். நீங்கள் தடுப்பூசித் தகுதிச் சரிபார்ப்பிக்கு ([Vaccine Eligibility Checker](#)), அல்லது ஹாட் டாக்-க்கு ([Hot Doc](#)), அல்லது [nsw.gov.au](#) என்ற வலைத்தளத்திற்குச் சென்று, உங்களுக்கு அருகாமையில் கிடைக்கக்கூடிய முன்பதிவுச் சந்திப்புகளைக் கண்டறியலாம்.